

6 P

Register No.

இரண்டாம் பருவத் தேர்வு - 2024

நேரம் : 1.00 மணி உடற்கல்வி மதிப்பெண்கள் : 30

- I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக 5x1=5
1. 1891இல் கூடைப் பந்தாட்டத்தைக் கண்டுபிடித்தார்.
அ) அலெக்சாண்டர் ஆ) ஜான்
இ) ஜேம்ஸ் நைஸ்மித் ஈ) வில்லியம் ஜி. மோர்கன்
 2. வளர்ச்சி புரதம் முக்கியமானது
அ) தசை ஆ) இரத்தம் இ) எலும்பு ஈ) நரம்பு
 3. மேசைப்பந்தாட்டம் என்றும் அழைக்கப்படுகிறது.
அ) மேசை ஆ) பிங் பாங்
இ) கிரிக்கெட் ஈ) இவை எதுவுமில்லை
 4. சர்வதேச யோகா தினம் ஒவ்வொரு ஆண்டும்
அன்று கொண்டாடப்படுகிறது
அ) ஜூன் 21 ஆ) ஜூன் 30 இ) ஜூன் 15 ஈ) ஜூன் 10
 5. இந்திய பெண் குத்துச் சண்டை வீரர்
அ) மல்லேஸ்வரி ஆ) மேரி கோம்
இ. சானியா மிர்சா ஈ) சாய்ணா நேவால்
- II. பின்வருவனவற்றை பொருத்தவும் 5x1=5
வினையாட்டுகள் மற்றும் உபகரணங்கள்
6. கிரிக்கெட் பீஸ்
 7. மேசைப்பந்தாட்டம் ஸ்ட்ரைக்கர்
 8. ஹாக்கி ஸ்டிக்
 9. கேரம் ராக்கெட்
 10. சதுரங்கம் பேட்
- III. பின்வருபவைகளுக்கு விடை தருக (ஏதேனும் ஐந்து) 5x2=10
11. கூடைப் பந்தாட்டத்தில் இரண்டு அடிப்படை திறன்களை எழுதுக.
 12. கொழுப்பில் கரையக்கூடிய வைட்டமின்கள் யாவை?
 13. தடகளத்தில் ஏதேனும் இரண்டு எறிதல் போட்டியை எழுதுக?
 14. சிறுவர்கள் மற்றும் சிறுமிகளுக்கான பேட்டரி சோதனைக்கான திகழ்வுகள் என்னென்ன?
 15. உட்காந்த நிலையில் செய்யும் இரண்டு ஆசனங்களை எழுதுக?
 16. தடகள போட்டியில் ஒடும் வகைகளை எழுதுக?
- IV. விரிவாக பதிலளிக்கவும் (ஏதேனும் ஒன்று) 1x10=10
17. கேரம் போட்டு வரையவும்?
 18. உங்களுக்குப் பிடித்த வினையாட்டைப் பற்றி எழுதுக